

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خُطْبَةُ الْجُمُعَةِ لِتَارِيخِ ١١/١٢/٢٠٢٠ الموافق ٢٦ ربيع الآخر ١٤٤٢ هـ

التَّحذِيرُ مِنْ شُرْبِ الْخَمْرِ وَالْمَخْدِرَاتِ وَالْوَشْمِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَشْكُرُهُ وَنَسْتَعْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ.

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا ضِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا شَكْلَ لَهُ وَلَا صُورَةَ لَهُ وَلَا أَعْضَاءَ لَهُ وَلَا جَوَارِحَ لَهُ وَلَا جِهَةَ لَهُ وَلَا مَكَانَ لَهُ.

وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً يَقْضِي بِهَا حَاجَاتِنَا وَيُفْرِجُ بِهَا كُرْبَاتِنَا وَسَلَّمَ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَإِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ سَلَامًا كَثِيرًا.

وَبَعْدُ عِبَادَ اللَّهِ فَأَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَظِيمِ وَأَذْكُرْكُمْ بِقَوْلِهِ عَزَّ وَجَلَّ ﴿وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ﴾^١.

يَقُولُ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ: ﴿وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ﴾^٢.

Ceci étant dit, esclave de Dieu, je vous recommande ainsi qu'à moi-même, de faire preuve de piété à l'égard de Dieu, et je vous rappelle Sa parole qui signifie : « **Craignez un jour dans lequel vous reviendrez au jugement de Dieu, ensuite chaque âme recevra ce qu'elle a acquis et elles ne subiront pas d'injustice.** »

Dieu dit dans le *Qur'an* honoré ce qui signifie : « **Ce sont là les limites fixées par Dieu, celui qui dépasse ces limites aura été injuste envers lui-même.** »

^١ سورة البقرة/٢٨١.

^٢ سورة الطلاق/١.

وَعَنْ أَبِي ثَعْلَبَةَ الْحُسَيْنِيِّ جُرْثُومِ بْنِ نَاشِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا وَحَرَّمَ أَشْيَاءَ فَلَا تَنْتَهِكُوهَا"³. اِعْلَمُوا أَيُّهَا الْأَحِبَّةُ أَنَّ مَنْ أَرَادَ السَّلَامَةَ وَنَيْلَ الدَّرَجَاتِ الْعُلْيَا فِي الْآخِرَةِ فَعَلَيْهِ بِتَقْوَى اللَّهِ تَعَالَى فَإِنَّ التَّقْوَى سَبِيلُ الْفَلَاحِ وَالسَّعَادَةِ وَالْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَأَلْزَمَهَا التَّقْوَى لَا سِيَّمَا فِي هَذَا الزَّمَنِ الَّذِي نَعِيشُ فِيهِ حَيْثُ فَشَتِ الْمُنْكَرَاتُ، وَزَادَتْ فِي النَّاسِ السَّيِّئَاتُ وَأَغْوَى الشَّيْطَانُ كَثِيرًا مِنْ عِبَادِ اللَّهِ فَصَرَفَهُمْ عَنْ طَرِيقِ التَّقْوَى

D'après *Abou Tha'labah Al-Khouchaniyy Jourthoum* fils de *Nachir*, que Dieu l'agrée, le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : ce qui signifie : « **Certes, Dieu a ordonné d'accomplir des obligations, ne les manquez pas, et Il a fixé des limites, ne les dépassez pas, Il a interdit certaines choses, ne les commettez pas.** ». Sachez, chers bien-aimés, que celui qui veut être sauvé et qui veut obtenir les hauts degrés dans l'au-delà, doit faire preuve de piété à l'égard de Dieu. La piété, c'est la voie pour la réussite et le bonheur. Quelqu'un d'intelligent demande des comptes à son âme et l'astreint à la piété, surtout à l'époque dans laquelle nous vivons, où les choses blâmables se sont propagées, les péchés se sont multipliés dans la population et le *chaytan* a entraîné beaucoup d'esclaves de Dieu et les a détournés de la voie de la piété.

فَمِنْهُمْ مَنْ وَصَلَ إِلَى حَدِّ الْكُفْرِ وَالْعِيَاذُ بِاللَّهِ تَعَالَى وَمِنْهُمْ مَنْ وَصَلَ إِلَى حَدِّ اقْتِرَافِ الْكَبَائِرِ وَالْمُوبِقَاتِ وَعَقَلَ عَنْ ذِكْرِ الْمَوْتِ وَالْآخِرَةِ فَتَرَاهُ يَتَخَبَّطُ فِي الْمَعَاصِي وَالْآثَامِ فَلَا يَتَعَطُّ بِالْأَمْوَاتِ الَّذِينَ سَبَقُوهُ وَلَا يَزْجُرُهُ الشَّيْبُ الَّذِي نَزَلَ بِرَأْسِهِ فَإِلَى مَتَى الْعَقْلُ وَإِلَى مَتَى التَّمَادِي فِيمَا حَرَّمَ اللَّهُ فَطُوبَى لِمَنْ اغْتَنَمَ أَنْفَاسَهُ بِمَا يَكُونُ لَهُ دُخْرًا فِي آخِرَاهُ وَأَرْضَى خَالِقَهُ قَبْلَ أَنْ يَلْقَاهُ.

Parmi eux, il y a ceux qui sont arrivés jusqu'à la mécréance, que Dieu nous en préserve. Il y en a parmi eux qui sont arrivés jusqu'à commettre des grands péchés, et ce qui mènent à la perte. Ils ont oublié de se rappeler la mort et l'au-delà. Tu les vois se débattre dans les actes de désobéissance et les péchés. Ils ne sont pas exhortés par la mort de ceux qui les ont précédés, et les cheveux gris qu'ils voient pousser sur leur tête ne les en dissuadent pas. Jusqu'à quand vont-ils rester dans l'insouciance ? Jusqu'à quand vont-ils continuer à faire ce que Dieu a interdit ? Alors bonheur à qui aura profité de ses souffles pour faire ce qui lui servira de provision dans son au-delà, bonheur à qui aura gagné l'agrément de son Créateur avant de venir à Son jugement.

أَيُّهَا الْأَحِبَّةُ، إِنَّا نَذَكِّرْكُمْ الْإِسْتِعْدَادَ لِلْآخِرَةِ فَإِنَّ الدُّنْيَا إِلَى زَوَالٍ، وَالْآخِرَةُ دَارُ الْقَرَارِ وَمَحْثُكُمْ عَلَى تَقْوَى اللَّهِ حَتَّىٰ بِالْعَا وَالتَّقْوَى هِيَ آدَاءُ الْوَاجِبَاتِ وَاجْتِنَابُ الْمُحَرَّمَاتِ فَلَا يَكُونُ الْعَبْدُ مِنْ

³ رواه الدارقطني.

الْمُتَّقِينَ مَا دَامَ يَتْرُكُ شَيْئًا مِمَّا افْتَرَضَهُ اللَّهُ عَلَيْهِ لَا يَكُونُ الْعَبْدُ مِنَ الْمُتَّقِينَ مَا دَامَ يَقْتَرِفُ شَيْئًا
مِمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ

Chers bien-aimés, nous vous rappelons de vous préparer pour l'au-delà. Le bas monde va à sa fin et c'est l'au-delà la résidence éternelle. Nous vous incitons fortement à faire preuve de piété à l'égard de Dieu. التقوى *at-taqwa* –la piété– est réalisée en accomplissant les devoirs et en évitant les interdits. Un esclave n'est pas pieux tant qu'il délaisse quelque chose que Dieu lui a ordonné de faire. Un esclave n'est pas pieux tant qu'il commet quelque chose que Dieu lui a interdit de commettre.

وما أَكْثَرَ النَّاسَ الَّذِينَ ابْتَعَدُوا عَنِ التَّقْوَى الْيَوْمَ وَرَاحُوا يَنْعَمُونَ فِي الْمَحْرَمَاتِ وَلَوْ أَرَدْنَا أَنْ
نَسْتَعْرِضَ حَالَ كَثِيرٍ مِنَ النَّاسِ الْيَوْمَ وَمَا يَتَعَاظُونَ مِنَ الْحَرَامِ لَضَاقَ بِنَا الْمَقَامَ لِكِنِّي أَحْبَبْتُ فِي
خُطْبَتِي هَذِهِ أَنْ أُنبِئَ وَأُحَدِّثَ مِنْ ثَلَاثَةِ أُمُورٍ تَفَشَّتْ فِي الْمُجْتَمَعِ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى وَهِيَ شُرْبُ الْخَمْرِ
وَتَعَاظِي الْمُخَدِّرَاتِ وَالْوَشْمُ وَكُلُّهَا مِنَ الْمَعَاصِي الَّتِي نَهَى اللَّهُ عَنْهَا وَحَدَّرَ رَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مِنْهَا.

Comme ils sont nombreux ceux qui s'éloignent de la piété de nos jours ! Qui se noient dans les péchés ! Si nous voulions exposer l'état de beaucoup de gens de notre époque et les péchés qu'ils commettent, le temps ne suffirait pas ici. Mais je tiens dans mon discours à attirer votre attention et à vous mettre en garde contre trois choses qui se sont propagées dans la société, que Dieu nous en préserve. Il s'agit de la consommation de l'alcool, de l'usage des drogues et de la pratique du tatouage. Tout cela fait partie des péchés que Dieu a interdits et contre lesquels le Messager صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ nous a mis en garde.

وَعَنِّي عَنِ الْبَيَانِ مَا لِلْخَمْرِ مِنْ أَضْرَارٍ عَلَى الصَّعِيدِ الصَّحِيِّ وَالْإِجْتِمَاعِيِّ فَهِيَ مَعَ التَّأْثِيرِ عَلَى الْعَقْلِ
تُسَبِّبُ أَضْرَارًا أُخْرَى كَثِيرَةً وَالْعِيَادُ بِاللَّهِ وَلَقَدْ صَدَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ قَالَ
"لَا تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ" رَوَاهُ ابْنُ مَاجَهَ.

Nous pouvons nous dispenser d'indiquer les nuisances que provoque l'alcool dans le domaine sanitaire ou social. Il provoque, en plus de son impact sur la raison, beaucoup d'autres nuisances, que Dieu nous en préserve, et le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a été véridique en disant : ce qui signifie : « *Ne bois pas d'alcool, c'est la clé de tous les maux.* »

فَكَمْ وَكَمْ مِنَ النَّاسِ اقْتَتَلُوا وَسَفَكَ بَعْضُهُمْ دِمَاءَ بَعْضٍ بِسَبَبِ السُّكْرِ الشَّدِيدِ وَكَمْ مِنَ النَّاسِ
خَسِرُوا تَرَوَاتِهِمْ وَجَنَى أَعْمَارِهِمْ فِي الْقِمَارِ وَالْمُرَاهَنَاتِ وَهُمْ تَحْتَ تَأْثِيرِ الْخَمْرِ وَكَمْ مِنَ النَّاسِ

اغْتَصَبُوا أَقْرَبَ النَّاسِ إِلَيْهِمْ وَهُمْ تَحْتَ وَطْأَةِ تَأْثِيرِ الْحَمْرِ وَمِنَ الْمُؤْسِفِ أَنَّ كَثِيرًا مِنَ الشُّبَّانِ يَطُنُّونَ أَنَّ تَنَاوُلَ الْحَمْرِ سِمَةٌ مِنْ سِمَاتِ التَّقَدُّمِ فِي حِينِ أَنَّ اللُّجُوءَ إِلَى الْمَشْرُوبَاتِ الْكُحُولِيَّةِ فَضْلًا عَنْ ضَرَرِ الْعُضْوِيِّ وَالتَّفْسِيِيِّ وَالْإِجْتِمَاعِيِّ وَالْإِفْتِصَادِيِّ هُوَ سِمَةٌ ضِعَافِ التُّفُوسِ وَالْعِيَادُ بِاللَّهِ تَعَالَى.

Combien de gens se sont entretués et combien de sang a coulé à cause de l'ivresse aggravée ? Combien de gens ont perdu leur fortune et ont gaspillé ce qu'ils avaient gagné pendant leur vie dans les paris et les jeux d'argent alors qu'ils étaient sous l'emprise de l'alcool ? Combien de gens ont violé leurs proches alors qu'ils étaient sous l'emprise de l'alcool ? Quel malheur que beaucoup de jeunes pensent que la consommation d'alcool est un signe distinctif de progrès, alors que le recours aux boissons alcoolisées, en plus d'être une nuisance pour le corps, pour l'âme, pour la société et pour l'économie, est en réalité le signe distinctif de ceux dont l'âme est faible. Que Dieu nous en préserve.

وَتَرَى مِنَ النَّاسِ مَنْ يَذْهَبُ أَبْعَدَ مِنْ ذَلِكَ فَمَعَ تَعَاطِيهِ الْحَمْرَ يُضِيفُ إِلَى ذَلِكَ خَصْلَةً أُخْرَى مِنْ خِصَالِ الشَّرِّ وَقَبِيحَةً أُخْرَى مِنَ الْقَبَائِحِ الَّتِي نَهَى عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَرَاهُ يَجْمَعُ مَعَ شُرْبِ الْحَمْرِ تَعَاطِيِ الْمُخَدِّرَاتِ وَلَا يَحْفَى مَا تُؤَدِّي إِلَيْهِ الْمُخَدِّرَاتُ مِنَ الضَّعْفِ وَالْمَرَضِ وَالْعَجْزِ مَعَ مَا يَلْحَقُ صَاحِبَهَا مِنَ الْإِثْمِ وَلِهَذَا نَقُولُ: قَالَ اللَّهُ تَعَالَى ﴿ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقَعَ بَيْنَكُمْ أَلْعَادَةَ وَالْبَغْضَاءَ فِي الْحَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ ﴾ ﴿٩١﴾

Mais tu vois des gens qui vont plus loin que cela. En plus de s'adonner à la boisson de l'alcool, ils y rajoutent une autre addiction au mal, une autre habitude hideuse que le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a interdite. Tu les vois joindre à la consommation d'alcool l'addiction aux drogues. Et les conséquences de la prise de drogues ne peuvent échapper à personne : la faiblesse, la maladie, l'incapacité, en plus des péchés que la personne peut commettre. À ceux-là, nous leur disons que Dieu dit ce qui signifie : « **Le chaytan ne veut que provoquer entre vous l'animosité et la haine par le biais de l'alcool et des paris d'argent. Il veut vous détourner de l'évocation de Dieu et de la prière. Allez-vous donc en finir ?** »

فَقَوْلُهُ تَعَالَى ﴿ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ ﴾ مِنْ أَبْلَغَ مَا يُنْهَى بِهِ كَأَنَّهُ قِيلَ قَدْ تَلَّى عَلَيْكُمْ مَا فِيهِمَا (أَيِ الْحَمْرِ وَالْمَيْسِرِ) مِنْ أَنْوَاعِ الصَّوَارِفِ وَالزَّوَاجِرِ فَهَلْ أَنْتُمْ مَعَ هَذِهِ الصَّوَارِفِ مُنْتَهُونَ أَمْ أَنْتُمْ عَلَى مَا كُنْتُمْ عَلَيْهِ كَأَنَّ لَمْ تُوعِظُوا وَلَمْ تُزَجَّرُوا، وَالْمَيْسِرُ الْقِمَارُ

Sa parole ﴿فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ﴾ qui signifie : « **Allez-vous donc en finir ?** » fait partie des formulations les plus éloquentes pour interdire quelque chose. Cela revient à dire qu'on vous a récité dans la révélation des choses qui devraient vous amener à vous détourner et à vous dissuader de consommer l'alcool et de pratiquer les jeux d'argent. Alors avec toutes ces dissuasions, allez-vous en finir ou allez-vous continuer comme si vous n'aviez jamais été exhortés ni jamais été dissuadés ?

وَرَوَى الْإِمَامُ أَحْمَدُ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ لَعَنَ الْخَمْرَ وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَبَائِعَهَا وَمُبْتَاعَهَا وَشَارِبَهَا وَءَاكِلَ ثَمَنِهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَمُسْتَقِيَهَا".

L'Imam *Ahmad* a rapporté du *hadith* de *Ibnou ^Abbas*, que Dieu les agréa tous les deux, qu'il a dit : « J'ai entendu le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ dire : ce qui signifie : « *Jibril* عليه السلام **est venu me voir et m'a dit : Ô Mouhammad, Dieu a maudit l'alcool, celui qui le presse et celui qui le fait presser, celui qui le vend et celui qui l'achète, celui qui le boit et celui qui en consomme le prix, celui qui le livre et celui à qui il est livré, celui qui le sert et celui qui se le fait servir.** »

وَرَوَى أَبُو دَاوُدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كُلِّ مُسْكِرٍ وَمُفْتِرٍ. وَالْمُفْتِرُ هُوَ مَا يُحْدِثُ فِي الْجِسْمِ وَالْعَيْنِ أَثْرًا ضَارًّا. وَفِي الْحَدِيثِ دَلِيلٌ عَلَى تَحْرِيمِ تَعَاطِي الْمُخَدِّرَاتِ مِثْلِ الْحَشِيشَةِ وَالْأَفْيُونِ بَلْ إِنَّ كُلَّ مَا يُؤَدِّي بِالْإِنْسَانِ إِلَى الْهَلَاكِ فَهُوَ حَرَامٌ أَنْ يَتَعَاطَاهُ كَمَا دَلَّ عَلَى ذَلِكَ قَوْلُهُ تَعَالَى ﴿وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ﴾.

Abou Dawoud a rapporté que le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ a interdit toutes les substances enivrantes et tous les stupéfiants. Un stupéfiant, c'est ce qui provoque dans le corps et l'œil un effet nuisible. Dans le *hadith*, il y a une preuve de l'interdiction de s'adonner aux drogues telles que le hachich ou l'opium. Bien plus, tout ce qui peut mener la personne à sa perte, il est interdit de s'y adonner. Comme l'indique Sa parole ce qui signifie : « **Ne vous tuez pas vous-mêmes !** »

ثُمَّ لِيُعْلَمَ أَيضًا أَنَّ مِنَ النَّاسِ مَنْ يَزِيدُ إِثْمَهُ وَيَتَفَاقَمُ شَرَّهُ فَإِذَا بِهِ مَعَ شُرْبِ الْخَمْرِ وَتَعَاطِي الْمُخَدِّرَاتِ يَضُمُّ إِلَيْهِمَا مَعْصِيَةً أُخْرَى دَرَجَ عَلَيْهَا كَثِيرٌ مِنَ النَّاسِ الْيَوْمَ وَهِيَ الْوَشْمُ وَهِيَ مِنَ الْكَبَائِرِ وَالْعِبَادُ بِاللَّهِ وَالْوَشْمُ غَرَزُ الْجِلْدِ بِالْإِبْرَةِ حَتَّى يَخْرُجَ الدَّمُ ثُمَّ يَدْرُ نَحْوَ نَيْلَةٍ لِيَزُرَّقَ أَوْ يَسْوَدَّ وَهُوَ مِنَ الْكَبَائِرِ الْمُهْلِكَةِ وَمَا أَكْثَرَ مَنْ يَفْعَلُ فِي هَذِهِ الْأَيَّامِ

Ensuite, que l'on sache aussi qu'il y a des gens dont les péchés s'accroissent et dont le mal est d'autant plus grave. En effet, en plus de consommer l'alcool et les stupéfiants, ils ajoutent à cela une autre désobéissance que beaucoup de gens de nos jours se sont mis à pratiquer : le tatouage. C'est un grand péché, que Dieu nous en préserve. Le tatouage consiste à piquer la peau avec une aiguille pour en faire sortir le sang, puis à répandre sur la blessure une encre comme l'indigo, pour qu'elle devienne bleue ou noire. C'est un grand péché qui mène à la perte. Combien sont nombreux ceux qui le font de nos jours !

وَتَرَى مِنَ النَّاسِ مَنْ يَتَفَتَّنُ فِي رَسْمِ الْوَشْمِ وَلَوْنِهِ فِي أَنْحَاءِ الْجِسْمِ وَمِنْهُمْ مَنْ يُرَوِّجُ لِهَذَا وَمِنْهُمْ مَنْ يَتَّخِذُهُ مِهْنَةً يَجْنِي مِنْهَا الْمَالَ وَلَا يَسْتَحِي مِنَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ أَلَمْ يَسْمَعْ هَؤُلَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ؟ فَلْيَنْظُرْ هَؤُلَاءِ مَاذَا يُعْدُونَ وَمَاذَا يُقَدِّمُونَ لِقُبُورِهِمْ فَإِنَّ كُلَّ مَعْصِيَةٍ مِنَ الْمَعَاصِي الثَّلَاثِ الَّتِي ذَكَرْتُ وَهِيَ شُرْبُ الْحَمْرِ وَتَعَاطِي الْمُخَدَّرَاتِ وَالْوَشْمُ يَسْتَحِقُّ فَاعِلُهَا عَذَابَ اللَّهِ الشَّدِيدِ فِي الْقَبْرِ وَفِي الْآخِرَةِ فَكَيْفَ إِذَا اجْتَمَعَتِ الثَّلَاثَةُ فَإِنَّ الْخَطَرَ يَكُونُ عِنْدَيْهِ أَكْبَرَ وَأَكْبَرَ.

Tu trouves même des gens qui pensent que c'est un art de dessiner et de colorier des tatouages sur les différentes parties du corps. Il y a ceux qui en font la publicité, et d'autres qui en font un métier et en tirent un revenu, sans ressentir de honte envers Dieu le Seigneur des mondes. Ces gens-là n'ont-ils pas entendu que le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a maudit celle qui tatoue et celle qui se fait tatouer ? Qu'ils vérifient donc ce qu'ils préparent pour leurs tombes. En effet, chacun des trois péchés que j'ai cités précédemment – consommer l'alcool, faire usage des stupéfiants et se tatouer – chacun d'eux fait mériter un grave châtement de la part de Dieu dans la tombe et dans l'au-delà. Que dire alors si quelqu'un réunit les trois ? Le danger sera d'autant plus grand.

أَيُّهَا الْأَحِبَّةُ فَلْيَحْذَرُ كُلَّ مِمَّا خُطَوَاتِ الشَّيْطَانِ وَلْيَتَّخِذْهُ عَدُوًّا وَلْيَحْذَرِ الْوُقُوعَ فِي مَا يُوسِسُ لَهُ مِنَ ارْتِكَابِ الْإِثْمِ وَالْفُجُورِ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى ﴿وَلَا تَتَّبِعُوا خُطَوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ﴾^٦ وَقَالَ أَيْضًا ﴿وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا﴾^٧.

Chers bien-aimés, que chacun d'entre nous se garde bien de suivre les pas du *chaytan*. Qu'il le prenne pour ennemi et qu'il se méfie de tomber dans les péchés et les perversités qu'il lui suggère de commettre. Dieu dit ce qui signifie : « **Ne suivez pas les pas du *chaytan*, il est certes pour vous un ennemi déclaré.** » Et il dit également ce qui signifie : « **Celui qui prend le *chaytan* pour maître au lieu d'obéir à Dieu, il sera absolument perdant.** »

^٦ سورة البقرة/٢٨١.

^٧ سورة النساء/١١٩.

Ayant tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَاسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦} اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{٥٧} يَوْمَ تَرَوُنَّهَا تُذْهِلُ كُلَّ مَرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٥٨﴾ اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَءَامِن رُوعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا حَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يَغْفِرْ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^{٥٦} سورة الأحزاب.

^{٥٧} سورة الحج.